

UG-314

BCO-31

B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2012.

Third Year

COST ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. Define Cost Accounting. What are its limitations?
'அடக்கவிலை கணக்கியல்' வரையறுக்க. அதன் குறைபாடுகள் யாவை?
2. What is meant by labour turnover? What are the causes for it?
பணியாளர் சுழற்சி என்றால் என்ன? அதன் காரணங்கள் யாவை?
3. Write a note on Allocation and Absorption of overheads.
மேற்செலவுகளை ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஈர்த்தல் பற்றி குறிப்பு வரைக.

4. What are the features of Job Costing?
பணி அடக்கவிலையின் தன்மைகள் யாவை?
5. Explain the concept of Break even analysis.
லாப நஷ்டமற்ற பகுப்பாய்வு கருத்தை விளக்குக.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the elements of cost.
அடக்கவிலையின் கூறுகளை விளக்குக.
7. Prepare Stores ledger card for the month of March 1998 under LIFO method.

Date	Particulars	Units	Total Value
1	Balance	300 @ 2.00	600
2	Purchase	200 @ 2.20	440
4	Issue	150	
6	Purchase	200 @ 2.30	460
11	Issue	150	
19	Issue	200	
22	Purchase	200 @ 2.40	480
27	Issue	250	

இறுதியில் வந்தது முதலில் செலுத்தியது என்ற முறையில் மார்ச் 1998-ன் சரக்கு இருப்பு பேரேட்டை தயாரிக்க.

தேதி	நடவடிக்கைகள்	அலகுகள்	மொத்த மதிப்பு (ரூபாயில்)
1	இருப்பு	300 @ 2.00	600
2	கொள்முதல்	200 @ 2.20	440
4	வெளியிட்டது	150	
6	கொள்முதல்	200 @ 2.30	460
11	வெளியிட்டது	150	
19	வெளியிட்டது	200	
22	கொள்முதல்	200 @ 2.40	480
27	வெளியிட்டது	250	

8. From the following particulars calculate the earnings of A and B under Halsey plan and Rowan plan. Standard time 10 hours and Time rate Re. 1 per hour, Time taken 9 hours by A and 8 hours by B.

ஹால்சி மற்றும் ரோவான் முறையில், அ மற்றும் 'ஆ' வின் வருமானத்தை கீழ்க்காணும் விவரங்களிலிருந்து கணக்கிடுக. தர நேரம் : 10 மணி; கால வீதம் : மணிக்கு ரூ. 1 வீதம்; காலம் எடுத்துக் கொண்டது (அ) 9 மணி நேரம்; (ஆ) 8 மணிநேரம்.

9. A producing concern is divided into four departments, A, B, C are production departments and D is a service department. Actual expenses for a period are as follows :

	Rs.
Depreciation of plant	4,500
Rent	10,000
Lighting	1,000
Supervisory expenses	15,000

The following information is available in respect of four departments.

	Departments			
	A	B	C	D
Area (sq. feet)	1,500	1,100	900	500
Number of lights	75	11	9	5
Number of employees	200	150	100	50
Value of plant (Rs.)	2,40,000	1,80,000	1,20,000	60,000

Apportion the costs to various departments on the most equitable basis.

ஒரு உற்பத்தி நிறுவனத்தில் அ, ஆ மற்றும் இ ஆகிய மூன்று துறைகளும் 'ஈ' என்ற சேவை துறையும் இருந்தது. குறிப்பிட்ட காலத்தில் உண்மையான செலவுகள் பின்வருமாறு :

				ரூ.
பொறி மீதான தேய்மானம்				4,500
வாடகை				10,000
விளக்கு				1,000
மேற்பார்வையாளரது செலவுகள்				15,000
நான்கு துறைகளுக்கான விவரங்கள்				கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.				
		துறைகள்		
	அ	ஆ	இ	ஈ
பரப்பளவு (ச.மீட்டரில்)	1,500	1,100	900	500
விளக்குகளின் எண்ணிக்கை	75	11	9	5
பணியாளர்களின் எண்ணிக்கை	200	150	100	50
பொறியின் மதிப்பு (ரூபாயில்)	2,40,000	1,80,000	1,20,000	60,000

மிக நியாயமான முறையில் செலவுகளை பல்வேறு துறைகளிடையே பிரிக்க.

10. From the following figures prepare a reconciliation statement between cost and financial records,

	Rs.
Net profit as per financial records	1,73,130
Net profit as per costing records	1,72,400

	Rs.
Works overhead under recovered in costing	3,120
Administrative overhead recovered in excess in financial records	1,700
Depreciation charged in financial records	11,200
Depreciation recovered in costing	12,500
Interest recovered but not included in costing	8,000
Depreciation of stock charged in financial books	6,750

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து அடக்கவிலை மற்றும் நிதியியல் ஏடுகளிடையே சரிக்கட்டும் பட்டியலை தயாரிக்க.

	ரூ.
நிதியியல் ஏடுகள் படி நிகர லாபம்	1,73,130
அடக்கவிலை ஏடுகள் படி நிகர லாபம்	1,72,400
வேலை மேற்செலவுகள் அடக்கவிலையில் குறைவாக எழுதப்பட்டது	3,120
நிர்வாக மேற்செலவுகள் நிதியியல் ஏடுகளில் அதிகமாக எழுதப்பட்டது	1,700
நிதியியல் ஏடுகளில் தேய்மானம் வகைசெய்யப்பட்டது	11,200

	ரூ.
அடக்கவிலை ஏடுகளில் தேய்மானம் பெறப்பட்டது	12,500
அடக்கவிலை ஏடுகளில் சேர்க்கப்படாத பெற்ற வட்டி	8,000
நிதியியல் ஏடுகளில் சரக்கிருப்பு மீதான தேய்மானம்	6,750

11. V Ltd presents the following results for one year.
Calculate the P/V ratio, BEP and Margin of Safety

Sales	Rs.2,00,000
Variable Cost	Rs.1,20,000
Fixed Cost	Rs.50,000
Net profit	Rs.30,000

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து, லாப பருமன் விகிதம், லாப நஷ்டமற்ற புள்ளி மற்றும் பாதுகாப்பு எல்லையை கணக்கிடுக.

விற்பனை	ரூ. 2,00,000
மாறுபடும் செலவுகள்	ரூ. 1,20,000
நிலையான செலவுகள்	ரூ. 50,000
நிகர லாபம்	ரூ. 30,000.

12. Calculate Material Cost variance from the following data :

	Standard	Actual
Quantity	400 kgs	460 kgs
Price	Rs.2 per kg	Rs. 1.5 per kg
Value	Rs.800	Rs.690

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து, பொருள் அடக்கவிலை வேறுபாட்டை கணக்கிடுக.

	தரம்	உண்மை
அளவு	400 கிலோ	460 கிலோ
விலை	ரூ. 2 கிலோ வீதம்	ரூ. 1.5 கிலோ வீதம்
மதிப்பு	ரூ. 800	ரூ. 690
